



WAY TO SUCCESS

Leads to Success 

ENGLISH

A Complete Guide

With Activity Sheets & Album Pictures

Term
I, II, III

6



WAY TO SUCCESS TEAM

www.waytosuccess.org

wtsteam100@gmail.com





Supplementary – 1

THE FRIENDSHIP


(நட்பு)




கதைச்சுருக்கம்

2004 டிசம்பர் 26 அன்று உருவான சுனாமி கென்யா நாட்டு நீர்யானைகளை அடித்துச் சென்றுவிட்டது. அவற்றில் ஒரு குட்டி நீர்யானை மட்டும் பாறைகளில் சிக்கி இருந்தது. ஓவன் என்பவர் அத்துடன் மல்யுத்தம் செய்து தரைக்குக் கொண்டு வந்தார். அதனால் அந்தக் குட்டி நீர்யானைக்கு 'ஓவன்' என்ற பெயர் சூட்டி அதை வனவிலங்கு சரணாலயத்தில் சேர்த்தார்கள். அங்கே இருந்த 'ம்ஸீ' என்ற பெரிய ஆமையை ஓவன் தன் தாயாக நினைத்தது. 'ம்ஸீ' ஓவனுக்கு எல்லாவற்றையும் கற்பித்தது. இருவரும் நட்பு கொண்ட கதை இணையம் மூலம் அனைவருக்கும் பரவியது.

MIND MAP



CONSOLIDATION



SHORT PARAGRAPH

- A baby hippo named Owen was separated from his family by tsunami.
- Owen was taken to a wild life sanctuary.
- Owen meets a 130-year-old greyish tortoise named Mzee.
- Mzee looked like Owen's mother. He adopted him.
- Mzee taught everything to Owen.
- They became friends and famous through internet.

TRANSLATION

THE FRIENDSHIP	நட்பு
On a clear day in December 26, 2004, in the African country of Kenya a group of hippopotamuses (hippos) were swimming by the ocean. At that time, the Indian Ocean tsunami struck the Kenyan coast. The hippos were carried away into the sea by the tall, strong waves.	2004 டிசம்பர் 26 அன்று ஒரு தெளிவுமிக்க நாளில், ஆப்பிரிக்க நாடான கென்யாவில், நீர்யானைகளின் ஒரு கூட்டம் கடலின் அருகே நீந்திக்கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் இந்தியப் பெருங்கடலில் உருவான சுனாமி கென்யா கடற்கரையைத் தாக்கியது. உயரமான வலிமைமிக்கக் கடல் அலைகளால் நீர்யானைகள் அடித்துச் செல்லப்பட்டன.
The next day the people came to the beach to look at the damage. They couldn't see the group of hippos. But they did see the baby hippo on some rocks.	அடுத்த நாள் சேதத்தைப் பார்வையிட மக்கள் கடற்கரைக்கு வந்தார்கள். அவர்கள் அந்த நீர்யானைகளின் கூட்டத்தைக் காணமுடியவில்லை. ஆனால் அவர்கள், சில பாறைகளினிடையே ஒரு குட்டி நீர் யானையைப் பார்த்தார்கள்.
A number of people came down the beach to rescue the baby hippo. But it was not easy. Firstly, the baby was 600 pounds or about 270 kg. No one could carry him like a baby. He was tired and frightened and hungry. So, he kept running away and rushing at the people. He was fast and slippery and was not easy to catch.	அந்த குட்டி நீர்யானையைக் காப்பாற்ற ஏராளமான மக்கள் கடற்கரைக்கு வந்தனர். ஆனால் அது சுலபமானதாக இல்லை. முதலாவதாக அந்தக் குட்டி 600 பவுண்ட் அல்லது சுமார் 270 கி.கி எடையுள்ளதாக இருந்தது. ஒரு குழந்தையைப்போல அதை யாரும் சுமந்து செல்ல முடியாது. அது களைப்புற்றும் அச்சமுற்றுப் பசியுள்ளதாகவும் இருந்தது. ஆதலால் அது தொலைவில் ஓடிக்கொண்டும் மக்களின் மீது பாய்ந்து கொண்டும் இருந்தது. அது வேகமாகவும் வழுவழுப்புடனும் இருந்தது. அதைப் பிடிப்பது சுலபமானதாக இருக்கவில்லை.
They used ropes, nets, boats and cars. But they were able to catch him only after a man called Owen wrestled the baby hippo to the ground. So, they called the baby Owen.	அவர்கள் கயிறுகள், வலைகள், படகுகள் மற்றும் கார்களை பயன்படுத்தினார்கள். ஆனால் ஓவன் என்ற ஒரு நபர் மல்யுத்தம் செய்து அந்தக் குட்டி நீர் யானையைத் தரைக்குக் கொண்டு வந்த பிறகு தான் அவர்களால் பிடிக்க முடிந்தது. ஆகையால் அவர்கள் குட்டி ஓவன் என்றழைத்தனர்.
Owen was taken to a wild life sanctuary. Everyone thought he could be well looked after there. But Owen was not happy at all. He was tired and very frightened. As soon as he reached the sanctuary, he saw a large greyish tortoise. It looked a bit like his mother.	ஓவன் ஒரு வனவிலங்குச் சரணாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே அது நன்றாகப் பராமரிக்கப்படும் என்று ஒவ்வொருவரும் நினைத்தார்கள். ஆனால் ஓவன் மகிழ்ச்சி அடையவே இல்லை. அது களைப்பு மிக்கதாகவும் மிகவும் அச்சமுடையதாகவும் இருந்தது. சரணாலயத்திற்கு வந்து சேர்ந்தவுடன் அது ஒரு பெரிய சாம்பல் நிற ஆமையைப் பார்த்தது. அது சற்று தனது தாயைப்போலத் தோன்றியது.
He ran to the creature and hid behind it. Just like a baby hippo would hide behind its mother. The animal he chose was a 130-year-old giant tortoise called Mzee. Mzee was very surprised by Owen. But he let Owen cuddle close to him. Soon the two of them became friends.	அது அதன் பின்னால் ஓடி ஒளிந்துவிட்டது. அக்காட்சி ஒரு குட்டி நீர்யானை தன் தாயின் பின்னால் ஒளிந்திருப்பதைப்போலத் தோன்றியது. அது தேர்ந்தெடுத்த அந்த விலங்கு 'மஸ்' எனப்படும் 130 வயதுடைய மிகப்பெரிய ஆமையாகும். மஸ், ஓவனால் ஆச்சரியத்துக்குள்ளானது, ஆனால் அது ஓவனைக் கட்டித் தழுவ அனுமதித்தது. விரைவில் இருவரும் நண்பர்களாகிவிட்டனர்.
At first, Owen did not know what to eat and how to eat. But he followed Mzee and started copying him just as he would have done with his mother. And Mzee taught Owen to eat the leaves, grasses and things that he ate. The two became good friends	முதலில் ஓவனுக்கு என்ன சாப்பிடுவது எப்படிச் சாப்பிடுவது என்று தெரியவில்லை. ஆனால் அது மஸ்யைப் பின்பற்றியது. மேலும் தன் தாயான மஸ் என்னவெல்லாம் செய்ததோ அதைப்போலவே தானும் செய்தது. மஸ் ஓவனுக்கு இலைகளைச் சாப்பிடவும் தம்மைப்போல் புல்வகைகளைச் சாப்பிடவும் கற்றுத் தந்தது. இருவரும் நல்ல

and would walk around together, swim together, sleep together and eat together. Soon they learnt to tell each other what they wanted to do.	நண்பர்களாகிவிட்டனர். இருவரும் சேர்ந்து நடக்கவும், சேர்ந்து நீந்தவும், சேர்ந்து தூங்கவும், சேர்ந்து சாப்பிடவும் செய்தனர். விரைவில் தாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதையும் ஒருவர் மற்றவர்க்குச் சொல்ல கற்றுக்கொண்டனர்.
The friendship astonished the people in the wild life park. It was unusual for a mammal and a reptile to bond and become friends. But that is what happened. Owen lost his mother and adopted a giant tortoise and learned to survive. The two of them became quite famous as a lot of news channels wrote and spoke about them. Even today you will find a lot of videos which show you the story of Owen and Mzee on the Internet.	இந்த நட்பு வனவிலங்குப் பூங்காவிலுள்ள மக்களை வியப்படையச் செய்தது. ஒரு பாலூட்டிக்கும், ஓர் ஊர்வன விலங்கிற்கும் இடையேயான நட்பு வழக்கத்திற்கு மாறானதாக இருந்தது. ஆனால் அதுதான் நடந்தது. தம் தாயை இழந்த ஓவன் மிகப்பெரிய ஆமையைத் தன் தாயாகத் தத்தெடுத்துக்கொண்டு உயிர் பிழைக்கக் கற்றுக்கொண்டது. ஏராளமான செய்தி ஊடகங்கள், இவர்களைப் பற்றி எழுதியும் பேசியும் வந்தமையால் இந்த இருவரும் பெரும்புகழ் பெற்றவர்களாயினர். இன்றளவும் இணையதளத்தின் ஏராளமான வீடியோக்களில் ஓவன், மஸ் கதையை நீங்கள் காணலாம்.



Tsunami strikes Kenya



Group of hippopotamuses



Baby hippo hiding on rock



Owen entering sanctuary

A. Choose the correct answer from the options given. (TB Pg.No.: 102)

- The baby hippo was named after the _____.
a) Rescuer b) tsunami c) storm
- Which sentence is correct?
a) Mzee did not know why Owen came close to him but he let him stay.
b) Mzee let Owen come close but he did not like it.
- What did Mzee teach Owen in the wild life sanctuary.
a) To swim b) to eat c) to play

B. Read the passage and answer the questions. (TB Pg.No.: 102)

Owen was taken to a wild life sanctuary. Everyone thought he could be well looked after there. But Owen was not happy at all. He was tired and very frightened. As soon as he reached the sanctuary, he saw a large greyish tortoise. It looked a bit like his mother. He ran to the creature and hid behind it. Just like a baby hippo would hide behind its mother. The animal he chose was a 130-year-old giant tortoise called Mzee. Mzee was very surprised by Owen. But he let Owen cuddle close to him. Soon the two of them became friends.

1. Why was Owen taken to the wild life sanctuary?

Owen was taken to the wild life sanctuary because everyone thought he could be well looked after there.

2. Why did Owen hide behind Mzee?

Owen hid behind Mzee as it looked a bit like his mother.

3. Who is Mzee?

Mzee is a 130 year old giant tortoise.

C. Rearrange the following sentences in the correct order. (TB Pg.No.: 102)

- Owen was taken to a wild life sanctuary.
- Owen and Mzee became good friends.
- The villagers in Kenya struggled to rescue the hippo.
- Owen (a baby hippo) was separated from his family by a tsunami in 2004.
- Owen meets a 130-year-old tortoise named Mzee.
- A young man named Owen helped to catch the hippo and it was named after him.

Answers

- Owen (a baby hippo) was separated from his family by a tsunami in 2004.
- The villagers in Kenya struggled to rescue the hippo.
- A young man named Owen helped to catch the hippo and it was named after him.
- Owen was taken to a wild life sanctuary.
- Owen meets a 130-year-old tortoise named Mzee.
- Owen and Mzee became good friends.

D. Discuss in pairs and write the answers. (TB Pg.No.: 102)

1. Do you like the story? Why or why not?

I like the story very much. The friendship between a mammal (hippo) and reptile, tortoise is a rare one. The baby hippo considered the giant tortoise as his loving mother. On its part the tortoise taught the baby hippo the means of survival.

2. Identify the similarities and differences of Owen and Mzee.

- ❖ **Similarities:** The baby hippo and the giant tortoise are amphibians, living both in land and water.
- ❖ **Difference:** Hippo is a mammal and the tortoise is a herbivore.

GENERAL PARAGRAPH

Tsunami of December 2004, carried away a group of hippos, from the coast of Kenya. But a baby hippo was found among the rocks. It was very difficult to catch him. Finally a man called Owen rescued him. So the baby hippo was named as Owen. He was taken to a wild life park. Owen found a giant tortoise that looked a bit like his mother. The tortoise-Mzee taught everything to Owen. They became good friends. The story of the friendship between a hippo and a tortoise became very popular. Even today there are many video channels in the internet about their friendship.

PROJECT

Draw a comic strip for the story. If time is available, share your project with class.

For answer refer Activity sheets (Pg. No. 1) given in the last.

CONNECTING TO SELF

G. Write a caption for these pictures. One is done for you. (TB Pg.No.: 103)



Help the needy.



**Avoid Plastics.
Save environment.**



**Save Trees.
Save world.**



**Water - the soul of
earth. Save it.**

STEPS TO SUCCESS


H. Find their group name and write them in the blanks. One is done for you. (TB Pg.No.: 103)

(Eg: elephant, tiger, lion, monkey – Land animals)

- | | |
|--|-----------------------|
| 1. eel, seal, walrus, seahorse | - Sea animals |
| 2. pearl, coral, conch, oil | - Sea articles |
| 3. submarine, ship, yacht, ferry | - Sea vessels |
| 4. kite surfing, scuba diving, parasailing | - Sea sports |
| 5. albatross, penguin, pelican, fish hawk | - Sea birds |




Supplementary – 3 STONE SOUP (கல் சூப்பு)



கதைச்சுருக்கம்

பசியால் வாடிய ஒரு கிராமத்திற்கு வந்த ஒரு பயணி, கல் சூப்பு சமைப்பதாகக் கூறி ஊரார் இடமிருந்தே தண்ணீர், உப்பு, வெண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், மற்றும் கோழிக்கறி வாங்கிச் சுவைமிக்க சூப்பு செய்தார் பிறகுடன் பகிர்தலின் பயனைக் கற்பித்தார்.

MIND MAP



CONSOLIDATION

Stone Soup

- A traveller came very tired and hungry into a poor village.
- He stopped and knocked the first house.
- A woman opened and told there is no food.
- So, the traveller made an idea and told the women that he would make stone soup.
- Now the women let him in and boiled a pot of water.
- Traveller placed a large stone in water, and told her that the soup would be tasty if salt and butter is added.
- Similarly, he added onion, potatoes, carrots beans & chicken.
- The tasty soup was served to all the villagers & stone was taken.
- Now the villagers understood sharing makes everyone happy.

SHORT PARAGRAPH

- A tired and hungry traveller came to a poor and hungry village.
- He could not get any food and so he claimed that he could make stone soup.
- The traveller placed a large round stone in the boiling water, the woman gave him salt and butter.
- Her husband had brought onions and potatoes. They were added with the stone soup.
- The smell of the soup attracted the villagers. A neighbour provided carrots and beans.
- A farmer added pieces of chicken. The tasty soup was served to all.
- The Stone was taken out. The villagers learnt to share their things with each other.

TRANSLATION

STONE SOUP	கல் சூப்பு
One day, a traveller came into a village. He was very tired and hungry from his journey. The village was dark. No one was in the streets. It seemed an unhappy place. The traveller stopped at the first house and knocked on the door.	ஒரு நாள், ஒரு பயணி ஒரு கிராமத்திற்கு வந்தார். தம் பயணத்தால் அவர் மிகவும் களைப்புடனும், பசியுடனும் இருந்தார். கிராமம் இருளடைந்து இருந்தது. தெருக்களில் யாரும் காணப்படவில்லை. அது ஒரு மகிழ்ச்சியற்ற இடமாகக் காணப்பட்டது. பயணி முதல் வீட்டில் நின்று கதவைத் தட்டினார்.
A woman opened the door.	ஒரு பெண் கதவைத் திறந்தாள்.
“Who are you?” the woman asked the traveller.	“நீங்கள் யார்?” அந்தப் பெண் பயணியிடம் கேட்டாள்.
“I am a tired and hungry traveller,” he said. “Please, may I have something to eat?”	‘நான் களைப்புமிக்கப் பசியுள்ள ஒரு பயணி’ என்று கூறினார். ‘தயவு செய்து எனக்குச் சாப்பிட ஏதாவது கிடைக்குமா?’
“There is no food here,” said the woman. “You will not find anyone with extra food to give. We are all poor and hungry too.” And the woman closed the door.	‘இங்கே உணவு ஏதுமில்லை’ அந்தப் பெண் கூறினாள், ‘கொடுப்பதற்கு அதிகப்படியான உணவு தரும் யாரையும் நீங்கள் காணமாட்டீர்கள். நாங்கள் அனைவரும் ஏழைகளாகவும் பசி உள்ளவர்களாகவும் இருக்கிறோம். அந்தப் பெண் கதவை மூடினாள்.
The traveller, however, had a plan. He picked a large, round stone from the ground and knocked once more at the door. The lady came to the door again.	எப்படியும் அந்தப் பயணி ஒரு திட்டம் வைத்திருந்தார். அவர் தரையில் இருந்து ஒரு பெரிய உருண்டையான கல்லை எடுத்துக் கொண்டார், மீண்டும் ஒரு முறை கதவைத் தட்டினார். அந்தப் பெண் மீண்டும் கதவின் அருகே வந்தாள்.
“Yes?” she asked opening the door halfway.	“அரைக் கதவை மட்டும் திறந்து ‘ஆம்’ என்று கேட்டாள்.
“Would you like to have some of my stone soup? This stone will make very good soup!”	“நீங்கள் என்னுடன் கொஞ்சம் சாப்பிட விரும்புவீர்களா? இந்தக் கல் மிக நல்ல சூப்பைச் செய்யும்.”
“Stone soup?” the woman laughed. “You can’t make soup from a stone!”	‘கல் சூப்பா?’ அந்தப் பெண் சிரித்தாள். ‘நீங்கள் ஒரு கல்லில் இருந்து சூப்புச் செய்ய முடியாது’
“I’ve done it before, and it can be very tasty,” replied the traveller.	‘இதற்கு முன் நான் இதைச் செய்து இருக்கின்றேன் மற்றும் அது மிக்கச் சுவையுடையதாய் இருக்கும்’ என்று பயணி விடையளித்தார்.
The woman had never seen or heard anything like it but she was hungry too. She let him in. Then she lit the fire and placed a pot of water on top. The traveller placed the stone inside the water. The water boiled. He shipped a spoonful of hot liquid.	அந்தப் பெண் இது போன்றதைப் பார்த்ததோ கேட்டதோ இல்லை, ஆனால் அவளும் பசி உள்ளவளாக இருந்தாள். அவள் அவரை உள்ளே விட்டாள். அதன் பின் அவள் தீ மூட்டினாள் மற்றும் ஒரு பானை தண்ணீர் வைத்தாள். பயணி கல்லைத் தண்ணீருக்குள் வைத்தார். தண்ணீர் கொதித்தது. அவர் ஒரு கரண்டி சூடான திரவத்தை உறிஞ்சினார்.

<p>“It’s almost ready,” he said. “But if you had just a little salt and butter, the soup would taste much better!”</p>	<p>‘இது அநேகமாகத் தயாராகிவிட்டது. ஆனால் சிறிதளவு உப்புமும் வெண்ணெயும் இருந்தால் சூப்பு மேலும் ருசி மிக்கதாக இருக்கும், என்றார்.</p>
<p>The woman went to the cupboard and returned with salt and butter. The traveller added them to the pot. Just then, the woman’s husband came home. He had onions and potatoes in a bag.</p>	<p>அந்தப் பெண் அலமாரிக்குப் போய் உப்பு மற்றும் வெண்ணெயுடன் வந்தாள். பயணி அவற்றைப் பானையில் போட்டார். சற்று நேரத்தில் அந்தப் பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்தார். அவர் ஒரு பையில் வெங்காயமும் உருளைக்கிழங்கும் வைத்திருந்தார்.</p>
<p>“What are you making?” asked the woman’s husband. “Stone soup!” replied the woman and the traveller. “Impossible!” said the husband.</p>	<p>‘நீங்கள் என்ன தயாரிக்கிறீர்கள்? என அந்தப் பெண்ணின் கணவர் கேட்டார். ‘கல் சூப்பு’ என்று அந்தப் பெண்ணும் பயணியும் விடையளித்தனர். ‘இயலாத ஒன்று’ என்று கணவர் சொன்னார்.</p>
<p>“It’s almost finished,” the traveller said as he tasted another spoonful. “But it would be even nicer if we added some onions and potatoes.” The husband agreed. They washed and cut the onions and potatoes and dropped them into the pot!</p>	<p>‘இது அநேகமாக முடிந்துவிட்டது’ என்று மேலும் ஒரு கரண்டி சுவைத்துப் பயணி கூறினார், ஆனால் வெங்காயமும் உருளைக்கிழங்கும் நாம் சேர்த்தோமானால் அது மேலும் சுவைபெறும்.’ கணவர் சம்மதித்தார். அவர்கள் வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் கழுவி நறுக்கிப் பானையில் போட்டார்கள்.</p>
<p>Soon, the smell of the soup drifted out of the house windows and down the street. One neighbor followed the smell all the way to the house, where he heard them talking about the stone soup.</p>	<p>‘விரைவில் சூப்பின் வாசனை வீட்டிற்கு வெளியே, சன்னல்கள் வழியே தெருவில் பரவியது ஓர் அண்டை வீட்டார் வாசனையைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்தார், அங்கே அவர்கள் கல்கூப்பைப் பற்றிப் பேசுவதைக் கேட்டார்.</p>
<p>“Is the stone soup ready now?” the woman and her husband asked the traveller. “Yes, but it would be even better if we had some carrots and beans!” he replied. “I have some, “yelled the neighbor who was watching from the window.</p>	<p>‘கல் சூப்பு இப்போ தயாராகிவிட்டதா? என்று அந்தப் பெண்ணும் அவள் கணவரும் பயணியிடம் கேட்டார்கள். ‘ஆம், ஆனால் கொஞ்சம் கேரட்டும் பீன்ஸ் உடன் நம்மிடம் இருந்தால் மேலும் சிறந்ததாக அமையும்’ என்று பதிலளித்தார். சன்னல் வழியே கவனித்துக்கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரர், ‘என்னிடம் கொஞ்சம் உள்ளது’ என்று கத்தினார்.</p>
<p>The neighbor, wanted to taste the stone soup, returned with carrots and beans. He put them into the pot.</p>	<p>கல்கூப்பைச் சுவைக்க விரும்பிய அண்டை வீட்டுக்காரர் கேரட், பீன்ஸ் உடன் திரும்ப வந்தார். அவற்றை அவர் பானையில் போட்டார்.</p>
<p>The news about a traveller making soup out of a single stone brought many villagers out of their homes. They followed the delicious smell. “Is the stone soup ready now?” asked the villagers when they arrived. “Yes, but I remember having stone soup with chicken once,” he replied.</p>	<p>ஒரு பயணி ஒற்றைக் கல்லினால் சூப்பு செய்கின்றார் என்ற செய்தி கிராமத்தவர் பலரை வீடுகளுக்கு வெளியே வர வைத்தது. அவர்கள் சுவைமிக்க வாசனையைப் பின் தொடர்ந்து வந்தனர். ‘கல் சூப்பு இப்பொழுது தயாராகி விட்டதா?’ கிராம வாசிகள் வந்து கேட்டார்கள். ‘ஆம். ஆனால், கோழிக்கறியுடன் கூடிய கல் சூப்பு எனக்கு நினைவுக்கு வருகிறது,’ என்று அவர் பதிலளித்தார்.</p>
<p>I have chicken, “said a farmer who ran home to get some. The farmer returned and placed pieces of chicken into the pot. After letting the soup boil, the traveller lifted the spoon to taste it. “Perfect!” he exclaimed. Then, he served a bowl of stone soup to every villager to taste.</p>	<p>‘என்னிடம் கோழிக்கறி உள்ளது’ என்று கூறிய ஒரு விவசாயி அதை எடுக்க வீட்டிற்கு ஓடினார். அந்த விவசாயித் திரும்ப வந்து கோழிக்கறித்துண்டுகளைப் பானையில் போட்டார். சூப்பைக் கொதிக்க வைத்த பிறகு பயணி அதைச் சுவைக்கக் கரண்டி மேலே தூக்கினார். ‘கச்சிதம்’ என்று வியந்தார். அதன் பின் அவர் ஒவ்வொரு கிராம வாசிக்கும் ஒரு போனி சூப்பைச் சுவைக்கப் பரிமாறினார்.</p>

<p>“It’s magic!” the villagers cried out, seeing how much soup he had made. “Delicious!” cried out another villager. “But where can we get a magic stone? Surely this one has been used up.” The traveller shook his head and pulled the stone out of the pot. The stone was still whole! The villagers realized that the delicious and plentiful soup did not come from the stone.</p>	<p>‘இது ஒரு மந்திரம்’ என்று கிராம வாசிகள் கூச்சலிட்டனர், அவர் எவ்வளவு சூப்பு சமைத்திருக்கிறார் என்பதைப் பார்த்து, ‘சுவை மிக்கது’ என்று மற்றொரு கிராமவாசி கத்தினார். ‘ஆனால் ஒரு மந்திரக் கல்லை நாம் எங்கே பெற முடியும்? நிச்சயமாக இது பயன்படுத்தப்பட்டுவிட்டது’. பயணி தம் தலையை அசைத்துப் பானையிலிருந்து கல்லை வெளியே எடுத்தார், அந்தக் கல் இன்னும் முழுமையாகவே இருந்தது. அந்தச் சுவைமிக்க, பெருமளவிலான சூப்பு கல்லில் இருந்து வரவில்லை என்பதைக் கிராமத்தவர் உணர்ந்தனர்.</p>
<p>The traveller drank the leftover soup and went on his journey. At last, from that day on, the villagers shared what they had with each other. And the village became a happy place.</p>	<p>அந்தப் பயணி எஞ்சியிருந்த சூப்பைக் குடித்துத் தம் பயணத்தைத் தொடர்ந்தார். இறுதியில், அந்த நாள் முதல் கிராமத்தினர் தம்மிடம் உள்ளதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். அந்தக் கிராமம் மகிழ்ச்சி மிக்க இடமாயிற்று.</p>




Woman opening door half way



Water boiling with stone



Tasting soup without any ingredients



Onions and potatoes for soup



Neighbours smelling the soup



Woman thinking about soup



Villager’s tasting the soup



Villager’s looking for at the stone in soup

GENERAL PARAGRAPH

A tired and hungry traveller came to a poor and hungry village. He could not get any food from anyone. An idea struck him. He told a woman, that he could make stone soup. So, the woman boiled a pot of water. The traveller placed a large round stone in the pot. The woman gave him salt and butter. Her husband had brought onions and potatoes. They were washed, cut and added with the stone soup. The smell of the soup attracted the villagers. A neighbour provided carrots and beans. A farmer added pieces of chicken. The tasty soup was served to all. At last, the Stone was taken out. The villagers learnt to share their things with each other.

A. Answer the following questions. (TB Pg.No.: 147)**1. Why didn't the woman give the traveller any food?**

The woman did not give the traveller any food because she had no extra food.

2. What was added to the stone soup?

Salt, butter, onions, potatoes, carrots, beans and chicken are added to the stone soup.

3. Why did the villagers come out of their homes?

The villagers came out of their houses as the smell of the soup attracted them.

4. Was the soup really made of stone? How do you know?

No, the soup was not really made of stone. The traveller pulled the stone out of the pot finally.

5. How did the village become a happy place?

The village became a happy place after learning the benefit of sharing.

B. Choose the correct option. (TB Pg. No: 147)

1. When the traveller started to make the soup, the villagers _____.
 - a) yelled at him
 - b) laughed at him
 - c) **gave him what he asked**
 - d) appreciated him
2. What is the villager's problem in the story?
 - a) They do not have enough food
 - b) they do not like to work
 - c) **They are not friendly with each other**
 - d) they won't accept strangers
3. The last ingredient added to the soup was _____.
 - a) Potato
 - b) carrot
 - c) **chicken**
 - d) beans
4. The traveler taught the villages how to _____.
 - a) Make soup
 - b) **share**
 - c) play
 - d) work

C. Identify the character / speaker. (TB Pg.No.: 147)

1. There is no food here. - **The woman**
2. What are you making? - **The woman's husband**
3. I have chicken. - **A farmer**
4. Perfect - **The traveller**

PROJECT

Discuss in group. Prepare a skit using the cues. Enact in the class. (TB Pg.No.: 147)

Characters: Narrator, Traveller, Woman, Her Husband, Villager 1, Villager 2, etc.,

Narrator: Once upon a time, there was a traveller. He was very hungry but he had no food. He came to a village and knocked at a door. A woman came.

Traveller: I am very tired and I'm very hungry. **Give me something to eat.**

Woman: There is no food. **We are all hungry too.**

Traveller: This stone will make a tasty soup.

Woman: I will lit the fire. Let the water boil.

Traveller: Please bring salt and butter.

Woman's

husband : I have brought onions and potatoes.

Villager 1: What a tasty smell ! I will give carrots and beans.

Villager 2: Add my chicken.

Traveller: Now taste a bowl of stone soup.

Villager 1: Where can we get this magic stone?

Traveller: The stone is not magical. I taught you the benefit of sharing.

CONNECTING TO SELF

D. Look at the pictures and read the given information.

(TB Pg.No.: 148)



Look at the table carefully. Then complete the points below.

(TB Pg.No.: 148)

1. The paddy plants are given manure after 35 days.
2. The plants take 30 days in ripening phase.
3. It takes 10 days to harvest the rice.
4. The rice grains have to be dried and then stored.
5. We dry the grains for 10 days before boiling.

E. Talk in groups. Then share your thoughts with the class. (TB Pg.No.: 148)

- **Do you usually eat all the food served to you? If not, what are the reasons? When you eat lunch at school, which are the dishes you don't eat or waste?**
No, I leave some food. I don't like the taste. I won't eat lemon rice and chutney.
- **Why do you avoid certain food items?**
I avoid because they don't taste.
- **Can you think of ways to reduce the amount of food wasted in your school?**
Sharing with friends will avoid food wastage.
- **Have you seen or known anyone in need of food? Have you helped them? How?**
Yes, I have seen. I helped them by sharing my food.
- **Take a pledge in your group not to waste food.**
Let us not waste food from today.

STEPS TO SUCCESS

1. Four of the following five are alike in certain ways and so form a group. Which is the one that does not belong to that group?
a) Garlic b) Sesame c) Mustard d) Olive e) **Corn**
2. In a certain code language if KBOVBSZ is the code word for JANUARY, what is the code word for OCTOBER?
a) PDUBCFCS b) **PDUPCFS** c) BDUPCFB d) PDUPCFM